

1. நிதிக்கூற்றுக்கள்
1.1 அபிப்பிராயம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 12(4) இற்றும் 8 பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரை மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளினதும் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

ஆணைக்குழுவின் நிதிக்கூற்றுக்களின் ஊடாக 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, ஆணைக்குழுவின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது ஆணைக்குழுவை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் ஆணைக்குழு தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

ஆணைக்குழுவின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பரீட்சிக்கும் பொறுப்பு, தொடர்புடைய ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம், ஆணைக்குழுவின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான உறுதிப்படுத்தலொன்றல்ல. தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி ஆணைக்குழு உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக ஆணைக்குழுவின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக ஆணைக்குழுவின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை

வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மன்றத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது ஆணைக்குழுவின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
உயர் கல்விக்கான தாபன விதிக் கோவையின் 5 ஆவது அத்தியாயத்தில் 07 ஆம் பிரிவு மற்றும் 2018 திசெம்பர் 17 ஆம் திகதிய இலக்கம் 2/2018 கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை	மீளாய்வாண்டு இறுதி வரை 19 உயர் கல்வி நிறுவனங்களில் கல்விசார் மற்றும் கல்விசாரா பதவி அணியினரில் பிணை முறிகளை மீறிய உத்தியோகத்தர் 587 பேர்களிடமிருந்து அறவிட வேண்டிய ரூபா 2,840 மில்லியன் மற்றும் 2009 ஆண்டு முதல் 2018 வரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் 08 பட்டப்பின்படிப்பு பட்டதாரிகளிடமிருந்து	பல்கலைக்கழகங்களின் ஊடாக இதுவரை நிதியை செலுத்தாத பட்டதாரிகள் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முயற்ச்சி எடுத்துள்ளதென மற்றும் காணப்படும் அரச நீதி சட்ட விதிகளின் பிரகாரம் 2022, 2023 மற்றும் 2024 போன்ற ஆண்டுகளில் பட்டப்பின்படிப்பு பட்டம் வழங்கப்பட வில்லையென.	குறித்த சட்ட விதிகள் மற்றும் சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறவிட வேண்டிய ரூபா 18
மில்லியன் தொகையை
அறவிடுவதற்கு எவ்வித
சாதகமான வேலைத்
திட்டத்தினையும்
செயற்படுத்திருக்கவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 121.48 மில்லியன் மிகையானதுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 49.88 மில்லியன் ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 171.36 மில்லியன் வளர்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு ஏனைய மீண்டெழும் மானியம் ரூபா 378 மில்லியனால் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்தவ வினைத்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முகாமைத்துவ தகவல்கள் திரட்டுவதற்கான மென்பொருள் தொகுதியொன்றை அபிவிருத்திக்காக 2019 ஆண்டின் போது தனியார் கம்பனியொன்றிற்கு ரூபா 1,148,000 தொகை செலுத்தியிருந்ததுடன் குறித்த தொகுதி 2023 ஆண்டு முதல் பரிசோதனை கட்டத்தில் நிலவுவதாக கணக்காய்விற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 2025 ஜூன் வரை 06 ஆண்டுகள் கடந்திருந்த போதும், அந்த மென்பொருளை பயன்பாட்டிற்கு எடுக்க முடியுமான நிலைக்கு அபிவிருத்தி செய்வதற்கு இயலாமல் இருந்த காரணத்தால் செலுத்திய தொகை சிக்கனமற்ற செலவொன்றாக இருந்ததுடன் காலம் கடந்திருந்ததால் அது தற்போதைய தேவைபாட்டிற்கு இணங்குகின்றதா என்று கணக்காய்வின் போது திருப்தியடைய முடியவில்லை.	அறிக்கை அவதானிப்பு நடவடிக்கைகள் முடிவடைந்த உடனே மென்பொருளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதுடன், மென்பொருளை பரிசீலித்து பார்த்து எஞ்சிய கொடுப்பனவை மேற்கொள்ளவும், மென்பொருளின் கிரயத்தை மூலதனமாக்கவும் நடவடிக்கை எடுப்பதென.	தேவைபாட்டை இனங்கண்டு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) ஆண் பெண் சமநிலை, நியாயத்தன்மை தொடர்பான மையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளிற்காக காலரீதியாக உரிய முயற்ச்சிகள் எடுத்து முடிவறுத்த வேண்டிய போதும் 2020 முதல் 2024 வரை மேற்குறித்த மையத்திற்கு கிடைத்த 366 முறைப்பாடுகளின் மீளாய்வாண்டு இறுதி வரை 201 முறைப்பாடுகளிற்கு தீர்ப்பு வழங்க இயலாதிருந்தது.	முறைப்பாடுகளை தீர்க்கும் செற்பாடுகள் பல்கலைக்கழக அதிகாரகளினால் எடுக்க வேண்டியதுடன் அந்த அந்த பல்கலைக்கழகங்களினுள் தொடர்புடைய பிரச்சினைகளை தீர்த்து நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டும் வரை மையத்தினால் அது தொடர்பாக கவனம் செலுத்தி	முறைப்பாடுகளை தீர்ப்பது தொடர்பாக ஒழுங்கான செயற்பாடுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னூட்டல் செய்வதாக
மற்றும் முன்னேற்றத்தை
ஒவ்வொரு குழுக்களிலும்
கலந்துரையாடுவதென.

- (இ) பகடிவதை/பாலியல் இடையூறு செய்தலின் போது மாணவர்களிகற்கு / பல 14 குறித்த மென்பொருளை செயற்படுத்திக் கொள்ள அல்லது செலுத்திய தொகையை மீள் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பதவியணியினரிற்கு உடனடியாக உதவி கோர முடியுமான தொலைபேசி பயன்பாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்ப முகவர் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து, அதனை தயாரிப்பதற்காக ரூபா 715,360 ஆன கிரயமொன்றை மேற்கொண்டிருந்த போதும் ஆண்டிறுதி வரையும் அந்த பயன்பாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எந்தவித சாதகமான முயற்சிகளையும் எடுத்திருக்கவில்லை.
- இந்த மூலோபாயத்தின் கீழ் அவசர பாதுகாப்பு Mobile App ஒன்றை அறிமுகம் செய்வதனுடாக முறைப்பாடு தொடர்பான பொறிமுறை ஒன்றை அமைக்க எதிர்பார்ப்பதாக மற்றும் உடன்படிக்கை பிரகாரம் ICTA நிறுவனம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆணைக்குழு தீர்மானம் பிரகாரம் வருடாந்த கட்டணம் செலுத்துதல் 2021 ஆண்டில் இடை நிறுத்தப்பட்டுள்ளதென.
- (ஈ) ஆணைக் குழுவினால் 2017 ஆம் ஆண்டின் போது மாதாந்த வாடகை ரூபா 350,000 தொகையில் பெறப்பட்டிருந்த 3,337 சதுர அடி அளவினை உடைய கட்டிடத்தின் இட அளவு போதாமை மற்றும் போக்குவரத்து வசதியின்மை காணப்பட்டமையின் மீது அந்த வாடகை கொள்வனவு உடன்படிக்கையை இரத்துச் செய்து இலக்கம் 24A, வோட் பிரதேசம், கொழும்பு 07 முகவரியில் அமைந்துள்ள 7,000 சதுர அடியை கொண்ட கட்டிடத்தை ரூபா 950,000 ஆன மாதாந்த வாடகையில் பெற்றுக் கொள்வதற்காக தேசிய வரவு செலவுத் திட்ட பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரம் 2020 நவம்பர் 09 ஆந் திகதி கிடைத்திருந்தது. எனினும் அந்த அங்கீகாரத்திற்கு முரணாக மாதாந்த வாடகை ரூபா 350,000 ஆன வாடகை உடன்படிக்கையை இரத்துச் செய்யாது புதிய கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டிருந்த காரணமாக 2021 ஆம் ஆண்டு முதல் 2024 திசெம்பர் வரையும் தொடர்ந்து அக் கட்டிடத்திற்காக கூட்டு தொகை ரூபா 16,800,000 தொகை கட்டிட வாடகையாக செலுத்தப்பட்டிருந்தது.
- தேசிய பாதிட்டு பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்தின் மீது இரண்டு கட்டிடங்களை வாடகை அடிப்படையில் மீது வைத்துக் கொள்வதற்கான தடையினால் ஆணைக்குழுவினால் பழைய வாடகை உடன் படிக்கை தொடர்ந்தும் நீடிக்காமல் இருக்க இலக்கம் 1134 கொண்ட 2024 நவம்பர் 07 திகதிய ஆணைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதென.
- தேசிய பாதிட்டு பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்
4.1 கூட்டிணைந்த திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக நடவடிக்கை எடுக்கப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2024 ஆண்டு மேவுகை செய்யப்படும் வகையில் மூலோபாய திட்டமொன்றை தயாரித்திருக்காததுடன், 2019- 2023 காலவீச்சுக்காக தயாரிக்கப்பட்ட மூலோபாய திட்டத்தை, 2024 ஆண்டுக்காகவும் பயன்படுத்தப்படுவதென மீளாய்வாண்டு முடிவடைந்து 18 மாத காலதாமதத்தின் பின்னர் அதாவது, 2025 ஜூலை 09 ஆம் திகதிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1150 ஆம் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டிருந்தது.	2024 ஆண்டு முதல் எதிர்வரும் 5 ஆண்டுகளிற்கான மூலோபாய திட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்த போதும் அதன் ஆரம்ப பொறுப்பை ஏற்ற உத்தியோகத்தரான பணிப்பாளர் (திட்டமிடல்) பதிவியின் வெற்றிடத்தை நிரப்ப முடியாததை போன்றே, அரசின் மாற்றம் நிகழ்ந்ததன் காரணமாக புதிய அரசின் கொள்கை முன்னுரிமையுடன் சீராக்க மீண்டும் அந்த கொள்கையை அவ்வப் போது மீளாய்வு செய்ய ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டதென. அதன் பிரகாரம், கொள்கை ரீதியான இடைவெளி ஏற்படுவதனை தவிர்க்க மற்றும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதனை உறுதி செய்வதற்கு, 2019-2023 மூலோபாய திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 2024 ஆண்டையும் மேவுகை செய்யும் வகையில் நீடிக்க தீர்மானித்ததென.	எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துக்கொள்ள முடியுமானவாறு கூட்டிணைந்த திட்டத்தை உரிய காலஎல்லையை மேவுகை செய்யும் வகையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.